



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

இலங்கை பாதிஹ் நிறுவனம் (கூட்டிணைத்தல்)

இலங்கை பாதிஹ் நிறுவனத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹ்மான்
அவர்களால் 2015, திசெம்பர் மாதம் 01 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது

(2015, நவெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[29 ஆம் சட்டமூலம்]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 8.00

தபாற் செலவு : ரூபா 10.00

**இலங்கை பாதிஹ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)**

**இலங்கை பாதிஹ் நிறுவனத்தைக் கூட்டிணைப்பதற்கான
தொரு சட்டம்**

“இலங்கை பாதிஹ் நிறுவனம்” என அழைக்கப்படுவதும், முன்னுரை.
அறியப்படுவதுமான கழகமொன்று அதன் உறுப்பினர்களால்
இணங்கிக்கொள்ளப்பட்ட விதிகளுக்கிணங்கச் சொல்லப்பட்ட
கழகத்தோடு சொல்லப்பட்ட குறிக்கோள்களையும், கருமங்களை
5 யும் பயனுற கொண்டுநடத்தும் நோக்கத்துடன் இதற்கு முன்னர்
தாபிக்கப்பட்டுள்ளதாலும் :

அத்துடன் சொல்லப்பட்ட கழகமானது எந்தப் பல்வேறு
குறிக்கோள்களுக்காகவும், கருமங்களுக்காகவும் தாபிக்கப்பட்டதோ
அந்தப் பல்வேறு குறிக்கோள்களையும், கருமங்களையும்
10 இதுவரை சொல்லப்பட்ட கழகத்தினால் வெற்றிகரமாக
நிறைவேற்றியும், கொண்டுநடத்தியும் வந்துள்ளதாலும்
அத்துடன் அது கூட்டிணைக்கப்பட விண்ணப்பித்துள்ள
தாலும், அவ்விண்ணப்பத்தை அனுமதித்தல் பொதுமக்கள்
நன்மைக்காகவிருக்குமாதலால் :

15 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்
தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக :-

1. இச்சட்டம், 2015 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, இலங்கை சுருக்கப்
பாதிஹ் நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டம் என எடுத்துக் பெயர் .
காட்டப்படலாம்.

20 2. இச்சட்டம் தொடங்கும் திகதியிலிருந்தும், அதன் பின்னரும் இலங்கை
தற்போது குறித்த, இலங்கை பாதிஹ் நிறுவனம் (இதனகத்துப் பாதிஹ்
பின்னர் “நிறுவனம்” எனக் குறிப்பிடு செய்யப்படும்) அத்தகைய நிறுவனத்தைக்
அவ்வெண்ணிக்கையினரான உறுப்பினர்களும், இதனகத்துப் கூட்டிணைத்தல்.
பின்னர் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும், அதன் கீழ்
25 ஆக்கப்படக்கூடிய விதிகளுக்கும் அமைய உறுப்பினர்களாகச்
சேர்த்துக் கொள்ளப்படும் அத்தனை ஆட்களும் “இலங்கை
பாதிஹ் நிறுவனம்” என்னும் பெயர் மகுடத்தின் கீழ் இடையறா
வழியுரிமை கொண்ட இதனகத்துப்பின்னர் “கூட்டுத்தாபனம்”

**இலங்கை பாதிஹ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)**

எனக் குறிப்பிடு செய்யப்படும்) கூட்டிணைக்கப்பட்ட குழுவாதலும் வேண்டும். அத்துடன் அப்பெயர் கொண்டு அது வழக்குத் தொடுக்கலாமென்பதுடன், அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும் படலாம் என்பதுடன், பொது இலச்சினையொன்றை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் அதன் விருப்பப்படி அதனை மாற்றவும் முழுத்தத்துவமும் அதிகாரமும் கொண்டிருத்தல் வேண்டும்.

3. கூட்டுத்தாபனம் அமைக்கப்படுவதற்கான பொதுக்குறிக்கோள்கள் பின்வருவனவாக இருத்தல் வேண்டுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது :-

கூட்டுத்தாபனத்தின் பொதுக் குறிக்கோள்கள்.

- 10 (அ) ஆங்கிலம் மற்றும் அரபு மொழி மூலம் இஸ்லாத்தைக் கற்க அல்லது கற்பிக்க உதவுதல் ;
- (ஆ) முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன் கருதி தனியான பிரிவொன்றைப் பேணுதல் ;
- (இ) இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தனிநபர்களைப் போஷிப்பதற்காக தனியான பிரிவொன்றை உருவாக்குதல் ;
- (ஈ) சமுதாயத்தின் எல்லாத்துறைகளிலும் இஸ்லாமிய சரீஅத் சட்டத்தின்கீழ் வழிநடத்தக்கூடிய தகைமை வாய்ந்த உலமாக்களை உருவாக்குதல் ;
- 20 (உ) இஸ்லாமிய சமூகத்தினுள் ஐக்கியத்தை மேம்படுத்தி போஷிப்பதும் அச்சமுதாயத்தினரின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வினை ஏற்படுத்துதலும் ;
- (ஊ) இஸ்லாமிய பொருளாதார ஒழுங்கு முறையொன்றை உருவாக்க உதவுதல் ;
- 25 (எ) மக்களின் ஒழுக்க மற்றும் கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான வழிவகைகளுக்கு ஏற்பாடு செய்தல் ; மற்றும்

இலங்கை பாதிவ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)

3

(ஏ) நூல்நிலையமொன்றை உருவாக்கி கல்வி அபிவிருத்தி ஆராய்ச்சி போன்றவற்றிற்கு ஊக்கமளித்தல்.

4. (1) கூட்டுத்தாபனத்தின் முகாமையும் நிருவாகமும் கூட்டுத்தாபனத்தின் அலுவல்களை
தவிசாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் பதினொரு முகாமை
5 பேரைக் கொண்ட கூட்டுத்தாபனத்தின் அப்போதைக்கு வலு முகாமை
விலுள்ள விதிகளுக்கிணங்கத் தெரிவு செய்து நியமிக்கப்பட்ட செய்தல்.
பணிப்பாளர்கள் சபை ஒன்றின் மூலம் இச்சட்டத்தின் ஏற்பாடுக
ளுக்கும் கூட்டுத்தாபனத்தின் அப்போதைக்கு வலுவிலுள்ள
விதிகளுக்கும் அமைய நிருவகிக்கப்படுதல் வேண்டும்.

10 (2) கூட்டுத்தாபனத்தின் முதலாவது பணிப்பாளர்கள் சபை
யானது இச்சட்டம் தொடங்கும் திகதிக்கு நேர்முந்திய நாளன்று
பதவி வகித்த நிருவாக சபையின் உறுப்பினர்களையும்
கொண்டிருத்தல் வேண்டும்.

(3) தவிசாளர் தவிர்ந்த பணிப்பாளர்கள் சபையின் உறுப்பின
15 ரொருவர், இறப்பினால், பதவி விலகலால், முன்னதாகவே தமது
பதவி வெற்றிடமானாலொழிய, நான்கு ஆண்டுகாலப் பகுதிக்குப்
பதவி வகித்தல் வேண்டும். பதவி விலகலின் காரணமாக
வெற்றிடமொன்று ஏற்படுமிடத்து, புதிய உறுப்பினர் ஒருவர்
அத்தகைய வெற்றிடத்தை நிரப்ப நியமிக்கப்படுதல்
20 வேண்டுமென்பதுடன், அத்தகைய புதிய உறுப்பினர் நான்கு
ஆண்டு காலப்பகுதிக்குப் பதவி வகித்தலும் வேண்டும்.

5. இச்சட்டத்தினதும் எழுத்திலான வேறேதேனும் சட்டத்தின கூட்டுத்தாப
தும் ஏற்பாடுகளுக்கமைய கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை னத்தின்
அல்லது அவற்றுள் எதனையேனும் மேம்படுத்துவதற்கு அல்லது பொதுத்
25 முன்னேற்றுவதற்கு அவசியமானவாறான அல்லது விரும்பத்
தக்கவாறான அத்தகைய எல்லாச் செயல்களையும், கருமங்களை
யும், காரியங்களையும், செய்யவும், புரியவும், நிறைவேற்றவும்
கூட்டுத்தாபனம் தத்துவமுடையதாதல் வேண்டும். இத்தத்துவங்
களுள், கூட்டுத்தாபனத்தின் விதிகளுக்கமைய வங்கிக்
30 கணக்குகளைத் தொடங்குதல், செயற்படுத்தல், முடிவுறுத்தல்
என்பவற்றுக்கும், பிணைப்பொறுப்புடனோ அல்லது பிணைப்
பொறுப்பின்றியோ பணம் கடனாகப் பெறுதற்கும் அல்லது

**இலங்கை பாதிஹ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)**

திரட்டுவதற்கும் அல்லது சேகரிப்பதற்கும், அதன் நிதிகளை முதலீடு செய்வதற்கும் மற்றும் கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள் களை நிறைவேற்றுதற்குத் தேவையான அலுவலர்களையும், சேவையாளர்களையும் வேலையிலீடுபடுத்தல், வேலைக்கமர்த்தல், 5 வேலையிலிருந்து நீக்குதல் என்பவற்றுக்குமான தத்துவமும் அடங்கும்.

6. (1) ஏதேனும் பொதுக் கூட்டத்தில் சமூகமாயிருந்து கூட்டுத்தாபனத்தின் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மூன்றிலிரண்டு பங்கினருக்குக் குறையாதோரின் வாக்குப் பெரும்பான்மை கொண்டு, பின்வரும் 10 கருமங்கள் எல்லாவற்றுக்குமாக அல்லது எவற்றுக்குமாகவும் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாதனவாகவிராத விதிகளை ஆக்குதல் கூட்டுத்தாபனத்துக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும் :-

(அ) உறுப்பாண்மை வகுக்கப்படுதலும், உறுப்பினர்களை 15 அனுமதித்தலும், விலக்குதலும் அல்லது அவர்கள் பதவியை விட்டு விலக்குதலும் ;

(ஆ) கூட்டுத்தாபனத்தினதும், பணிப்பாளர் சபையினதும் கூட்டங்களைக் கூட்டுதலும், நடாத்துதலும் அவற்றில் அவதானிக்கப்படவேண்டிய நடவடிக்கை முறைகள், 20 அத்தகைய கூட்டங்களுக்கான கூட்டநடப்பெண் மற்றும் அவர்களது தத்துவங்களையும், கடமைகளையும் பிரயோகித்தலும், புரிதலும் ;

(இ) கூட்டுத்தாபனத்தின் பல்வேறு அலுவலர்கள் , முகவர்கள், சேவையாளர்கள் என்போரின் நியமனங் 25 களும், தத்துவங்களும், கடமைகளும் மற்றும் பணிகளும்;

(ஈ) பணிப்பாளர்கள் சபையினதும், கூட்டுத்தாபனத்தினதும் உறுப்பினராக வருவதற்கான தகைமைகள் ; அத்துடன்

இலங்கை பாதிஹ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)

5

(உ) கூட்டுத்தாபனத்தின் ஆதனத்தை நிருவசித்தலும்,
முகாமை செய்தலும்.

(2) கூட்டுத்தாபனத்தினால் ஆக்கப்படும் விதிகள் இப்பிரிவின்
(1) ஆம் உட்பிரிவின் கீழ் விதி ஒன்று ஆக்கப்படுவதைப் போன்று
5 அதே போன்ற கூட்டத்திலும் அதே முறையிலும் திருத்தப்படலாம்,
மாற்றப்படலாம், ஒழிக்கப்படலாம் அல்லது அதற்கு எதுவும்
சேர்க்கப்படலாம்.

(3) கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கூட்டுத்
தாபனத்தின் விதிகளுக்கமைந்தோராதல் வேண்டும்.

10 7. இச்சட்டம் தொடங்கும் திகதிக்கு நேர்முந்திய திகதியன்று கூட்டுத்தாப
இருக்கின்ற மன்றத்தின் எல்லாக் கடன்களும், பொறுப்புக்களும் னத்தால்
கூட்டுத்தாபனத்தால் செலுத்தப்படுதலும், கொடுத்துத் செலுத்தப்படற்
தீர்க்கப்படுதலும் வேண்டுமென்பதுடன், அந்நாளன்று கூட்டுத்தாப
மன்றத்துக்கு வருமதியான எல்லாக் கடன்களும் அல்லது இதன் னத்துக்குச்
15 பின்னர் பெறப்படவுள்ள எல்லாப் பணங்களும் பணிப்பாளர்கள் செலுத்தப்
சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான ஒரு வங்கியில் படற்பால
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கூட்டுத்தாபனத்தின் னவுமான
வரவுக்கு வைப்பிலிடப்படுதல் வேண்டும். கடன்கள்.

8. (1) கூட்டுத்தாபனம், அதன் சொந்த நிதியத்தைக் கொண்டி- கூட்டுத்தாப
20 ருத்தல் வேண்டும். கூட்டுத்தாபனத்துக்காக அல்லது அதன் னத்தின்
கணக்கால் கொடை, அன்பளிப்பு, நன்கொடை, ஒப்பப்பணம், நிதியம்.
உதவுதொகை, கட்டணங்கள் அல்லது மானியக்கொடைகள் என்ற
வகையாக இதுகாலவரை அல்லது இதன் பின்னர் பெறப்
படவுள்ள எல்லாப் பணங்களும் பணிப்பாளர் சபையினால்
25 தீர்மானிக்கக்கூடிய ஒரு வங்கியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
வங்கிகளில் கூட்டுத்தாபனத்தின் வரவுக்கு வைப்பிலிடப்படுதல்
வேண்டும்.

(2) கூட்டுத்தாபனம் இச்சட்டத்தின்கீழ் அதன் தத்துவங்களையு
யும், கடமைகளையும், பணிகளையும், பிரயோகிப்பதிலும்,
30 புரிவதிலும், நிறைவேற்றுவதிலும் கூட்டுத்தாபனத்தால் உறப்பட்ட
ஏதேனும் செலவினத்தைக் கொடுத்துத் தீர்ப்பதற்கான எல்லாப்
பணத்தொகைகளும் நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்
டும்.

**இலங்கை பாதிவ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)**

9. கூட்டுத்தாபனமானது ஏதேனும் கொள்வனவு, அளிப்பு, நன்கொடை, குத்தகை, இறுதிவிருப்பாவணக் கையளிப்பு, ஏதும் உடன் படிக்கையின் கீழ் அல்லது வேறுவகையாகக் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தாக்கப்படக்கூடிய அசைவுள்ள மற்றும் அசைவற்ற ஏதேனும் ஆதனத்தைப் பெறவும், வைத்திருக்கவும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இயலுமானதாலும், ஆற்றலுடையதாலும் வேண்டும். அத்துடன் அத்தகைய எல்லா ஆதனங்களும், அவற்றை விற்க, ஈடுவைக்க, குத்தகைக்குக் கொடுக்க, கொடுத்துமாற்ற அல்லது வேறுவகையில் கையாளவுள்ள முழுத்தத்துவத்தைக் கூட்டுத்தாபனம் கொண்டிருத்தலும் வேண்டும்.

கூட்டுத்தாபனம் அசைவுள்ள அசைவற்ற ஆதனத்தை வைத்திருக்கலாமென்பது.

10. கூட்டுத்தாபனத்தின் உறுப்பினரெவரும் கூட்டுத்தாபனத்தின் கடன்களையும், பொறுப்புக்களையும் கொடுத்துத் தீர்க்கும் நோக்கத்துக்காக அவரிடமிருந்து கூட்டுத்தாபனத்துக்கு வருமதியாக விருக்கக்கூடியவாறான அத்தகைய உறுப்பினரிடமிருந்து செலுத்தப்பட வேண்டிய தொகையை விஞ்சுகின்றதான ஏதேனும் உதவு தொகையைச் செலுத்துவதற்கு ஆளாதலாகாது.

உறுப்பினர்களின் பொறுப்பை வரையறுத்தல்.

11. கூட்டுத்தாபனம் கலைக்கப்படுவதன்மீது அதன் எல்லாக்கடன்களையும், பொறுப்புக்களையும் கொடுத்துத் தீர்த்த பின்னர் எத்தகையதுமான ஆதனம் எதுவும் எஞ்சியிருப்பின், அத்தகைய ஆதனம் கூட்டுத்தாபன உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்படல் ஆகாது ; ஆனால், கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை உடையதும் அவற்றின் விதிகளின் படி அவற்றின் உறுப்பினர்களிடையே ஏதேனும் வருமானத்தை அல்லது ஆதனத்தைப் பகிர்ந்தளித்தல் தடைசெய்யப்பட்டதுமான வேறு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுதல் அல்லது கைமாற்றுதல் வேண்டும். அத்தகைய நிறுவனமானது கலைக்கப்படும் பட்சத்தில் அல்லது அதற்கு முன்னர் கூட்டுத்தாபன உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

கலைக்கப்பட்டதன்மீது எஞ்சியிருக்கின்ற ஆதனம்.

12. (1) பணிப்பாளர்கள் சபையானது கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்டு செலவிடப்பட்ட எல்லாப் பணங்களும் பற்றிய முறையான கணக்குளை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.

கூட்டுத்தாபனத்தின் கணக்குகளும் கணக்காய்வும்.

(2) கூட்டுத்தாபனத்தின் நிதியாண்டு பஞ்சாங்க ஆண்டாதல் வேண்டும்.

இலங்கை பாதிஹ் நிறுவனம்
(கூட்டிணைத்தல்)

7

(3) கூட்டுத்தாபனத்தின் கணக்குகள் ஒவ்வோராண்டும் ஒரு முறையாவது பணிப்பாளர்கள் சபையினால் நியமிக்கப்படும் கணக்காய்வாளர் ஒருவரால் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோரால் பரிசோதனை செய்யப்பட்டு கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டும்.

13. கூட்டுத்தாபனத்தின் இலச்சினையானது தவிசாளர் கூட்டுத்தாபனத்தின் அத்துடன் பணிப்பாளர்கள் சபையின் அலுவலரொருவர் இலச்சினை முன்னிலையிலன்றி, எத்தன்மைத்தான சாசனமெதிலும் பொறிக்கப்படலாகாது. அவர்கள் தாம் பெயர்களை எழுதி 10 ஒப்பமிடுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய ஒப்பமிடுதல் எவரேனும் ஆள் சாட்சி ஒருவராக ஒப்பமிடுவதின்மீதும் தனிவேறானதாலும் வேண்டும்.

14. இச்சட்டத்தில் அடங்கியுள்ளதெதுவும் குடியரசின் குடியரசினதும் உரிமைகளையேனும் அல்லது ஏதேனும் அரசியல் கூட்டிணைக் மறுபேரினதும் 15 கப்பட்ட குழுவினதும் உரிமைகளையேனும் பங்கப்படுத்தலோ உரிமைகளைப் பேணுதல். அல்லது பாதித்தலோ ஆகாது.

15. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஒவ்வாமை ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலபனை மாவத்தை, பொல்டேஹன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்